

FIRST INFORMATION REPORT

TAMIL NADU POLICE
INTEGRATED INVESTIGATION FORM-I

(Under Section 173 BNSS)

முதல் தகவல் அறிக்கை
(Under Section 154 CrPc)
(குற்றத்தொழில்பிரிவு-154-இன் கீழ்)

C

8120372

1. District : **நீலகண்டி** PS: **27-த.க. கிராம** Year: **2025** FIR No: **03/AC/2025** Date: **03.04.2025**
மாவட்டம் காவல்துறையின் நீலகண்டி ஆண்டு முதல்-அ. என் நான் **20.00 Hrs**
2. (i) Act சட்டம்: **P.C. Act 1938 as amended by** Sections பிரிவுகள்: **7(a)**
(ii) Act சட்டம்: **the PC (Amendment) Act 2018** Sections பிரிவுகள்: **12 & 14(a)**
(iii) Act சட்டம்: Sections பிரிவுகள்:
(iv) Other Acts & Sections பிற சட்டங்களும், பிரிவுகளும்:
3. (a) Occurrence of Offence Day : Date from : **01.04.25** Date to : **03.04.2025**
குற்ற நிகழ்வு நாள் : நான் முதல் நான் வரை
Time Period : Time from : **11.00 Hrs** Time to : **11.00 Hrs**
நேர அளவு நேரம் முதல் நேரம் வரை
- (b) Information Received at PS. Date : Time : **17.00 Hrs**
காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்த நாள் 03.04.2025 நேரம்
- (c) General Diary Reference : Entry No(s) Time : **17.00 Hrs**
பொது நாட்குறிப்பில் பதிவு விவரம் என் 60 nos - I நேரம்
4. Type of Information : Written/ Oral :
தகவலின் வகை : எழுத்து மூலம் / வாய் மொழியாக **பெரும்பாலான**
5. Place of Occurrence (a) Direction and Distance from PS: **தூரம் 40. கி.மீ அடையாறு**
குற்ற நிகழ்விடம் (அ) காவல்துறையத்திலிருந்து எவ்வளவு தூரமும், எத்திசையும்
Beat Number : **—** (b) Address: **கிராம கிர்வாக அலுவலர் அலுவலகம்,**
முறைக் காவல் என் **முகவரி தேய்மந்தி கிராமம், அக்தியூர் தாலுகா, நீலகண்டி மாவட்டம்**
- (c) In case outside limit of this Police Station, then the Name of P.S : **—** District : **—**
இக்காவல் நிலைய எல்லைக்கப்பால் நடந்து இருக்குமாயின், அந்நிலையில் அந்த காவல்துறை மாவட்டம்
6. Complainant /Informant (a) Name : **பு.கதிர்மணி** (b) Father's/ Husband's Name : **சுர்மராஜ்**
குற்றமுறையிட்டவர்/ தகவல் தந்தவர் பெயர் தந்தை / கணவர் பெயர்
(c) Date / Year of Birth : **44/2025** (d) Nationality : **இந்தியன்** (e) Passport No. : **—**
நாள் / பிறந்த ஆண்டு நாட்டினம் வெளிநாட்டு கடிவுச்சீட்டு எண்
Date of Issue : Place of Issue :
வழங்கப்பட்ட நாள் வழங்கப்பட்ட இடம் **—**
(f) Occupation : **கிராமாண்** (g) Address : **4 W/11/1 தேய்மந்தி கிராமம்,**
தொழில் **பித்திரன்** முகவரி **தேய்மந்தி கிராமம், அக்தியூர் அட்டம், நீலகண்டி மாவட்டம்.**
7. Details of Known/Suspected/Unknown accused with full particulars. (Attach separate sheet if necessary)
தெரிந்த / ஐயப்பாட்டிருந்த / தெரியாத குற்றஞ்சாட்டப்பட்டவரின் முழுமையான விவரங்கள்
(தேவையெனில் தனித்தான் இணைக்கவும்)
1) தி. பி.ராஜா, கிராம கிர்வாக அலுவலர், தேய்மந்தி கிராமம், அக்தியூர் அட்டம், நீலகண்டி மாவட்டம்.
2) தி. ரமராஜ், கிராம அலுவலர் ஓய்வு (தலிகம்)/தேய்மந்தி கிராமம், அக்தியூர் அட்டம், நீலகண்டி மாவட்டம்.
8. Reasons for delay in reporting by the complainant / Informant:
குற்றமுறையிட்டாரால் / தகவல் கொடுப்பவரால் முறையிட்டதில் தகவல் கொடுப்பதில் தாமதம்
— தாமதமாகியது. —

9. Particulars of properties stolen / involved (Attach separate sheet if necessary)
களவாடப்பட்ட / களவிற்குள்ளான சொத்துக்களின் விவரம் (தேவையெனில் தனித் தாளில் இணைக்கவும்)

— கிண்ண —

10. Total value of properties stolen / involved :
களவாடப்பட்ட / களவிற்குள்ளான சொத்துக்களின் மொத்த மதிப்பு
11. Inquest Report / Un-natural death Case No. if any:
பிண விசாரணை அறிக்கை / இயற்கைக்கு மாறான இறப்பு எண் ஏதேனும் இருந்தால்
12. FIR Contents (Attach separate sheet, if required) :
முதல் தகவல் அறிக்கையின் சுருக்கம். (தேவையெனில் தனித்தாளில் இணைக்கவும்)

பணிக் கு சமர்ப்பிந்த ம்படுகிறது :

தனித்தாளில் இணைந்த ம்படுகிறது.

13. Action taken : Since the above report reveals commission of offence(s) u/s as mentioned at item No.2 registered the case and took up the investigation / directed Rank to take up the Investigation / Refused Investigation / transferred to PS.....on point of jurisdiction.

எடுக்கப்பட்ட நடவடிக்கை : மேலே குற்ற முறையிட்டில் உள்ளவை பிரிவு 2ல் கூறப்பட்ட சட்ட பிரிவுப்படியான குற்றமாக வழக்கு பதிவு செய்து புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது / பணிக்கப்படுதல் பதவி நிலை பணியாளரின் புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ள பணிக்கப்பட்டது / மறுக்கப்பட்டு எல்லையைக் கருதி புலனாய்வுக்கு காவல் நிலையத்திற்கு மாற்றப்படுகிறது.

FIR read over to the Complainant / Informant, admitted to be correctly recorded and a copy given to the Complainant / Informant free of cost.

முதலி. குற்றமுறையிட்டாளருக்கு / தகவல் தந்தவருக்கு படித்துக்காட்டி, அது சரியாக எழுதப்பட்டு இருப்பதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதன் படி நகல் ஒன்று இலவசமாக கொடுக்கப்பட்டது.

14. Signature / Thumb Impression of the Complainant / Informant
குற்றமுறையிட்டாளர் / தகவல் கொடுப்பவரின் ஒப்பம் / பெருவிரல் இரேகைப் பதிவு

Signature of the Officer in-charge, Police Station
காவல் நிலைய பொறுப்பு அலுவலரின் ஒப்பம்

15. Date & Time of despatch to the court: 03.04.2025
நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட நாள், நேரம் 21.00 மணி.

Name: பெயர் G. சிவசுந்தரன்
Rank: நிலை தலைவர், திருச்சி
20.04.2025, 10.06

Attachment to Column 12 of FIR in Erode V&AC Cr. No 3/AC/2025 u/s 7(a), 12 r/w 7(a) of PC Act, 1988 as amended by the PC (Amendment) Act, 2018.

பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது:

ஈரோடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, காவல் ஆய்வாளர் G.ஆறுமுகம் ஆகிய நான் 03.04.2025 தேதி மாலை 17.00 மணிக்கு நிலைய அலுவலில் இருந்தபோது திரு.D.கதிர்வேல், வயது-44, த/பெ. தர்மராஜ், 4W/11/1 செல்லப்பகவுண்டன்வலசு, வேம்பத்தி கிராமம், அந்தியூர் வட்டம், ஈரோடு மாவட்டம் என்பவர் நிலையம் ஆஜராகி தமிழில் கணினியில் தட்டச்சு செய்யப்பட்ட எழுத்து பூர்வமான ஒரு புகாரினை கொடுத்தார். அந்த புகாரின் விபரம் பின்வருமாறு:- அனுப்புதல் D.கதிர்வேல், வயது-44, த/பெ. தர்மராஜ், 4W/11/1 செல்லப்பகவுண்டன்வலசு, வேம்பத்தி கிராமம், அந்தியூர் வட்டம், ஈரோடு மாவட்டம், பெறுதல் உயர்திரு. காவல் ஆய்வாளர் அவர்கள், லஞ்ச ஒழிப்பு துறை, கருங்கல்பாளையம், ஈரோடு, ஐயா, நான் ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், வேம்பத்தி கிராமம், செல்லப்பகவுண்டன் வலசு கிராமத்தில் என் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். நான் 9 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, வேம்பத்தி கிராமம், நல்லாமுப்பனூரில் S.V கிரைனெட் என்ற கம்பெனியை கடந்த 7 ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். என் அப்பா தர்மராஜ் அவர்களுக்கு பூர்வீக சொத்து வேம்பத்தி கிராமம், செல்லப்பகவுண்டன்வலசில் 2 ஏக்கர் விவசாய பூமி உள்ளது. அதன் வேம்பத்தி கிராம க.ச.எண். 448/2B1A, 451/1 மற்றும் 451/2 ஆகும். நான் வேம்பத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாய கடன் பெறவேண்டி என் அப்பா பெயரில் விண்ணப்பம் செய்தபோது, கூட்டுறவு சங்க அலுவலர் எனது விண்ணப்பத்தை பார்த்துவிட்டு, அதில் க.ச.எண் 451/1 சம்மந்தமான பட்டா எண் 6203ல் எனது அப்பாவின் பெயர் விடுபட்டுள்ளது என்று கூறினார். எனவே அதனை சேர்க்கும் பொருட்டு எங்கள் ஊர் வேம்பத்தி வி.ஏ.ஒ பிரகாஷ் அவர்களை கடந்த 01.04.2025 ஆம் தேதி காலை சுமார் 11.00 மணிக்கு அனுகி கேட்டேன். அதற்கு அவர் கொஞ்சம் செலவாகும் என்றும், ஆன்லைன் மூலம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் செய்து அதன் ஒப்புரை சீட்டை கொண்டு வருமாடியும், அவர் பட்டா மாறுதல் ஆணை பெற ஏற்பாடு செய்வதாகவும் கூறினார். அப்போது அங்கு வேம்பத்தி கிராமத்தில் தண்டல்காரராக பணியாற்றி ஓய்வு பெற்ற நடராஜ் என்பவர் வி.ஏ.ஒவுக்கு உதவியாக அவருடன் அங்கு


இருந்தார். அதன்படி அன்றே (01.04.2025) நானும் வேம்பத்தி கிராம இ.சேவை மையத்தில் ஆன்லன் மூலம் எனது அப்பா தர்மராஜ் பெயரில் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் செய்துவிட்டு, அதன் ஒப்புகை சீட்டை எடுத்துக்கொண்டு வேம்பத்தி வி.ஏ.ஓ பிரகாஷ் கேட்டுக்கொண்டது போல் அவரை பார்க்க மதியம் சுமார் 2.00 மணிக்கு வி.ஏ.ஓ அலுவலகம் சென்று பிரகாஷ் அவர்களை பார்த்து ஒப்புகை சீட்டு மற்றும் அது சம்மந்தப்பட்ட ஆவணங்களை அவரிடம் கொடுத்தேன். அதைவாங்கி பார்த்துவிட்டு, நான் பார்த்துக்கொள்கிறேன், நடராஜிடம் சொல்லிவிடுகிறேன், நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். அடுத்த நாள் 02.04.2025ம் தேதி பகல் சுமார் 11.30 மணிக்கு எனது சொந்த வேலையாக வி.ஏ.ஓ அலுவலகம் வழியாக சென்றபோது அலுவலகம் எதிரில் நின்று கொண்டிருந்த நடராஜ் என்னை கூப்பிட்டு, உங்களது பட்டா மாறுதலுக்காக ரூ.5000/-ஐ வி.ஏ.ஓ உங்களிடம் கேட்டுவாங்க சொன்னதாக என்னிடம் சொன்னார். அதற்கு நான் பணம் அதிகமாக இருக்கிறது, கொஞ்சம் குறைத்துச் சொல்லுங்கள் என்று சொன்னேன். அதற்கு அவர் குறைக்க முடியாது, எல்லோரிடமும் இவ்வளவுதான் வாங்கி கொண்டிருக்கிறோம், வேண்டும் என்றால் நாளை நீங்களே வி.ஏ.ஓவை நேரில் வந்து பார்த்து கேட்டுக்கொள்ளுங்கள் என்று சொன்னார். நானும் அவரிடம் அடுத்தநாள் வந்து பார்ப்பதாக சொல்லிவிட்டு சென்று விட்டேன். அதன்படி இன்று 03.04.2025ம் தேதி காலை சுமார் 07.15 மணிக்கு நடராஜ் அவர்கள் அவரது செல் எண். 93440 86408 என்ற எண்ணிலிருந்து எனது செல்போன் எண். 98654 95333 என்ற எண்ணிற்கு கூப்பிட்டு வி.ஏ.ஓ அவர்களிடம் என்னிடம் பேசிய விபரத்தை சொன்னதாகவும், அவரும் காலையில் வந்து என்னை பார்க்க சொன்னதாக கூறி வி.ஏ.ஓவை வந்து பாருங்கள் என்று சொன்னார். எனவே நானும் இன்று காலை சுமார் 11.00 மணிக்கு வேம்பத்தி வி.ஏ.ஓ அலுவலகம் சென்றேன். அங்கு வி.ஏ.ஓ பிரகாஷ் மற்றும் நடராஜ் ஆகியோர்கள் இருந்தார்கள். அப்போது வி.ஏ.ஓ பிரகாஷ் அவர்கள் என்னை பார்த்தவுடன், நடராஜிடம் எவ்வளவு பணம் நீங்கள் கொடுக்கவேண்டும் என்று சொல்லியிருந்தேன், அவர் சொன்னாரா என்று கேட்டார். அதற்கு ஆமாம், நீங்கள் ரூ.5000/- கொடுக்கச்சொன்னதாக சொன்னார், நான் பணம் அதிகமாக உள்ளது கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி நேரில் பார்க்க வந்தேன் என்று நான் சொன்னேன். அதற்கு அவர் பணம் கொடுத்தால் தான் மேலிடத்தில் சொல்லி பட்டா மாறுதல் ஆணை பெற்று தரமுடியும், இல்லை என்றால் கிடைக்கிறது கஸ்டம்தான்

என்று கூறி ரூ.3000/- கொடுத்து விடுங்கள், நான் பட்டா மாறுதல் பெற்று தர ஏற்பாடு செய்து தருகிறேன் என்று கூறி அடுத்த நாள் வெள்ளிக்கிழமை 04.04.2025ம் தேதி பணம் கொண்டு வந்து கொடுத்து விடுங்கள் என்று கராராக சொன்னார். நானும் சரி என்று சொல்லி வீட்டிற்கு வந்து விட்டேன். பிறகு, நான் யோசித்துப்பார்த்தில் க.ச.எண் 451/1 சம்மந்தமான பட்டாவில் என் அப்பா பெயரை சேர்ப்பதற்கு வி.ஏ.ஓ பிரகாஷ் மற்றும் நடராஜ் ஆகியோர்களுக்கு லஞ்சம் பணம் கொடுக்க விருப்பம் இல்லை. எனவே லஞ்சமாக பணம் ரூ.3000/- கேட்கும் மேற்படி வி.ஏ.ஓ பிரகாஷ் மற்றும் நடராஜ் ஆகியோர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். இப்படிக்கு உங்கள் உண்மையுள்ள Sd. (XXXXX) 03.04.2025 (D.KATHIRVEL). ஈரோடு. 03.04.2025.

Sir, Received the above said tamil computer typed complaint on 03.04.2025 at 17.00 hrs. Sd/- (xxxxxxx) 03.04.2025 G.Arumugam, Inspector of Police, V&AC, Erode.

Sir, A confidential verification was conducted about the complaint through sources. The complaint was found to be genuine and reputation of the accused was found to be bad. Hence, after getting oral permission from the DVAC, Chennai, today on 03.04.2025 at 20.00 hrs, I am registering a case in Erode Vigilance and Anti-Corruption Cr.No.03/AC/2025 u/s 7(a), 12 r/w 7(a) of the Prevention of Corruption Act, 1988 as amended by the Prevention of Corruption (Amendment) Act, 2018 against the accused Tr.Prakash, VAO, Vempathy A village, Anthiyur Taluk, Erode Distract and Tr.Nataraj, Retired Village Assistant, (Private individual), Vembathi Village, Anthiyur Taluk, Erode District. Sd/- (xxxxxxx) 03.04.2025 G.Arumugam, Inspector of Police, V&AC, Erode.

Original FIR along with the original complaint of Tr.D.Kathirvel age 44, s/o Dharmaraj, 4W/11/1 Sellappagoundanvalasu, Vempathy village, Anthiyur Taluk, Erode District is submitted to the Hon'ble Chief Judicial Magistrate and Special Judge, Erode and a copy of FIR will be submitted to the Director, Vigilance and Anti Corruption, Chennai.


(G.Arumugam)
Inspector of Police,
Vigilance and Anti-Corruption,
Erode.